



இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
 "சமூக ஆர்வண பிடி" இல.18, ராஜகிரிய வீதி, ராஜகிரிய.
 பொது தொலைபேசி- 0112 886585 / 0112 886588, உடனடி அழைப்பு- 0112 886088

சமூகப் பாதுகாப்பு பிரதிபலன் உத்தேசத் திட்டத்தில் அங்கத்துவம் வகிப்பதற்கான விண்ணப்பப்படிவம்



குறிப்பு : இவ் விண்ணப்பப்படிவத்துடன் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இணைக்கப்படவேண்டியதுடன், இது தொடர்பாக பணம் செலுத்தப்படும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் செல்லுபடியான பற்றுசீட்டு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

"ஆரஸ்லாவ" பிள்ளைகளுக்கான முன்னேட்டாட்டு சமூகப் பாதுகாப்பு பிரதிபலன் உத்தேச திட்டம்

தாய்/தந்தை/பாதுகாவலரின் விபரம்

1. முழு பெயர்
தமிழில்

வணக்கத்திற்குரிய / திரு/திருமதி/செல்வி

ஆங்கிலத்தில்

2. முகவரி

3. பாதுகாவலரின் தே.அ.அட்டை இல.

4. தொலைபேசி இல.

தரைவழி:

கையடக்க:

5. கிராம அலுவலர் பிரிவு

6. பிரதேச செயலகம்

7. அங்கத்துவ பணம் செலுத்த விரும்பும் வங்கி

மக்கள் வங்கி

இலங்கை வங்கி

தபால் அலுவலகம்

குழந்தையின் விபரம்

8. முழு பெயர்
தமிழில்

ஆங்கிலத்தில்

9. பிறந்த திகதி

திகதி

மாநம்

வருடம்

10. பால் நிலை

பெண்

ஆண்

11. தற்போது தாய்கள் சுகயினத்திற்கு அல்லது அங்கவீனத்திற்கு உட்பட்டிருந்தால் குறிப்பிடுக.

சான்றுபகர்தல்

நான் அறிந்தவகையிலும், நான் நம்பிக்கை கொண்டுள்ளதற்கு அமைவாகவும், விண்ணப்பப்படிவத்தில் என்னால் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்கள், விபரங்கள் மற்றும் வெளியீடுகள் அனைத்தும் முழுமையாக உண்மை எனவும், சரியானவை எனவும் உறுதியளிக்கின்றேன். எனதும் பிள்ளையினதும் ஆவணங்கள் இவ் ஒப்பந்தத்திற்கு உள்ளடங்குவதை நான் அறிவேன். இங்கு உண்மைக்கு மாறாக அல்லது பூரணமற்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டால் நடடசடு இன்றி, எனது அங்கத்துவத்தை இழப்பேன் என்பதை அறிவதுடன், இவ் உத்தேசத்திட்டத்திற்கு உரிய தற்போது அமுலில் உள்ளதும் எதிர்காலத்தில் கொண்டுவர இருப்பதுமான சட்டத்திட்டங்கள், விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவும், என்னால் வழங்கப்பட்டுள்ள விபரங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் ஏதும் மாற்றம் ஏற்பட்டால் அது தொடர்பாக தாமதமின்றி இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைக்கு அறிவிப்பதற்கு உடன்பட்டு கையொப்பமிடுகின்றேன்.

மேலும் என்னால் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய பிள்ளையின் வயது 18 பூரணம் ஆகும் திகதியிலிருந்து இவ் உத்தேசத்திட்டத்திற்கு அங்கத்துவம் வகித்த பணமும் அதன் அனைத்து உரிமைகளும் பிள்ளையின் பெயருக்கு மாற்றம் செய்து அப் பிள்ளைக்கு சமூகப் பாதுகாப்பு ஒழுவூதிய உத்தேச திட்டத்தில் அங்கத்துவத்தை வழங்குவதற்காகவும் இதனூடாக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைக்கு அதிகாரமளிக்கின்றேன்.

20 வருடம் மாநம் திகதி.

தாய்/தந்தை/பாதுகாவலரின் கையொப்பம்

அலுவலக உபயோகத்திற்கு மாத்திரம்

1. திட்டத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட திகதி
2. பிள்ளையின் அடுத்த பிறந்த தினத்திற்கு வயது
3. தவணைக்கட்டணம் செலுத்தும் முறை மாதாந்தம் வருடாந்தம் முழுமையாக
4. செலுத்த வேண்டிய தவணைகளின் எண்ணிக்கை
5. மடங்குகளின் எண்ணிக்கை
6. செலுத்த வேண்டிய தவணைக்கட்டணம் ரூ.
7. உரித்தாகும் ஓய்வூதியம் ரூ.
8. ரசீது இல.
9. திகதி
10. செலுத்திய தொகை
11. செலுத்திய தவணைகள்
12. மாவட்டமும் குறியீட்டு இலக்கமும்
13. பிரதேச செயலக பிரிவும் குறியீட்டு இலக்கமும்

14. சேர்த்துக்கொண்ட உத்தியோகத்தரின் பெயர்

பதவி

கிராம சேவக பிரிவு

தே.அடையாள அட்டைஇல

❖ ஆட்சேர்ப்பு செய்த உத்தியோகத்தரின் முன்னர் (✓) அடையாளத்தை இடவும்.

	கிராம சேவகர்*	சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்*	பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்*
	சந்தைபடுத்தல் முகவர்	குழுத்தலைவர்	ஏனைய

15. மேற்குறிப்பிட்ட விபரங்கள் அனைத்தும் உண்மையானதும் சரியானதும் என தெரியப்படுத்துவதோடு, உத்தேச திட்டத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொடுப்பதற்கு சிபார்சு செய்து சமர்ப்பிக்கின்றேன்.

.....
ஆட்சேர்ப்பு செய்த உத்தியோகத்தரின்
கையொப்பம் / முத்திரை

.....
உறுதிப் படுத்துகின்றேன்.
உதவி பணிப்பாளர் (திட்டம்)/
நிர்வாக கிராம சேவகர்,
சமூர்த்தி முகாமையாளர்

(இவ் உறுதிப்படுத்தல் * தொகுதிக்கு மாத்திரமே.)

16. இவ்வண்ணப்பத்தில் குறிப்பிட்ட அங்கத்தவரது அங்கத்துவத்தில் உள்ளடக்கிய தவகல்கள் பரீட்சிக்கப்பட்டது. (சரியாயின் ✓ அடையாளத்தை கீழ் உரிய இடங்களில் இடவும்)

அங்கத்தவரது பெயர்		தே.அ.அ.இல		அங்கத்தவரது கையொப்பம்		பிறந்த தினத்திற்கமைய வயது		முதல் தவணைப் பணம்	
விண்ணப்பம் சரியாக பூரணம் செய்யப்பட்டுள்ளது									

.....
பரீட்சிக்கப்பட்டது.
ச.சே.உ / ச.அ.உ தவியாளர்,
கையொப்பம் / முத்திரை

17. அனுமதிக்கின்றேன்.

.....
பிரதேச செயலாளர் / உ.பிரதேச செயலாளர்
கிரேஷ்ட இணைப்பதிகாரி / மாவட்ட இணைப்பதிகாரி

விண்ணப்பமடிவம் பரீட்சிக்கப்பட்டது. சரி / திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இல	<input type="text"/> <input type="text"/> <input type="text"/> <input type="text"/> <input type="text"/> <input type="text"/>
தவணைப்பண பதிவுப் புத்தகம் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கத்துவம் பெற்றுக்கொடுப்பதற்காக சிபார்சு செய்து சமர்ப்பிக்கின்றேன்.	
..... திகதி முகாமையாளர் (மாவட்டம்)